



ශ්‍රී ලංකා මහ බැංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்புட்டல் திணைக்களம்

30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை.

தொலைபேசி: 2477424, 2477423, 2477311

தொலைநகல்: 2346257, 2477739

மின்னஞ்சல்: dcommunications@cbsl.lk, communications@cbsl.lk

வெப்தளம்: www.cbsl.gov.lk

பத்திரிகை வெளியீடு

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

25-04-2019

2018ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினது அறுபத்தொன்பதாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.



[இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு ஆண்டறிக்கை 2018 சமர்ப்பிக்கப்பட்டது. இராஜாங்க நிதி அமைச்சர் கௌரவ எரான் விக்கிரமரத்ன, நிதி அமைச்சின் செயலாளரும் நாணயச்சபையின் முன்னைய அலுவலக உறுப்பினருமான முனைவர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, முத்த துணை ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க, உதவி ஆளுநரான திருமதி. சுவர்ணா குணரத்ன, மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பதில் பணிப்பாளரான முனைவர் சந்திரநாத் அமரசேகர மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் முனைவர் பி.கே.ஜி. ஹரிஸ்சந்திர ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.]

ஆண்டறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டவாறு 2018இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றும் தொடர்பான சுருக்கமொன்று கீழே தரப்பட்டுள்ளது:

இவ்வாண்டுப்பகுதியில் காணப்பட்ட தாழ்ந்த பணவீக்க குழுவாக்கிடையிலும் உண்மை பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மிதமான விரிவாக்கத்துடன் உலகளாவிய மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களினால் இலங்கைப் பொருளாதாரத்தின் பாதிக்கப்படக்கூடியதன்மை 2018இல் அதிகளவிற்குப் புலனாகக் கூடியதொன்றாகவிருந்தது. 2018இல் உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி முன்னைய ஆண்டின் 3.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சிக்கு 4.7 சதவீதத்தினால் விரிவடைந்த பணிகள் நடவடிக்கைகளும் 4.8 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளாண்மை நடவடிக்கைகளில் ஏற்பட்ட மீட்சியும் பெருமளவிற்கு ஆதரவாக அமைந்தன. கட்டடவாக்கம் சுருக்கமடைந்தமையின் முக்கிய விளைவாக இவ்வாண்டுப்பகுதியில் கைத்தொழில் நடவடிக்கைகள் 0.9 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவடைந்தன. செலவின அணுகுமுறையின்படி, நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவினம் இரண்டும் வளர்ச்சிக்கு ஆதரவளித்தன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முதலீடு முன்னைய ஆண்டின் 28.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018இல் 28.6 சதவீதமாக விளங்கிய வேளையில் சேமிப்பு - முதலீடு இடைவெளி இவ்வாண்டுப்பகுதியில் விரிவடைந்து, பற்றாக்குறையினை நிரப்புவதற்கு வெளிநாட்டு மூலவளங்களின் மீது அதிகளவில் தங்கியிருப்பதனை எடுத்துக்காட்டியது. இலங்கைப் பொருளாதாரத்தின் மொத்த அளவு ஐ.அ.டொலர் 88.9 பில்லியனில் மதிப்பிடப்பட்ட வேளையில் தலைக்குரிய மொ.உ.உற்பத்தி 2018இல் ஐ.அ.டொலர் 4,102 இல் பதிவுசெய்யப்பட்டது. இது முன்னைய ஆண்டினைவிடச் சிறிதளவு குறைவானதாகும். இவ்வாண்டுப்பகுதியில் பொருளாதார நடவடிக்கையில் மிதமான வளர்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் தொழிலின்மை வீதத்தில் சிறிதளவு அதிகரிப்பும் தொழிற்படைப் பங்கேற்பு வீதத்தில் வீழ்ச்சியும் அவதானிக்கப்பட்டன.

உலகளாவிய மற்றும் உள்நாட்டுக் காரணிகள் இரண்டினதும் காரணமாக பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை இவ்வாண்டுப்பகுதியில் தளம்பலடைந்தது. உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் நாணயக் கொள்கை வழமையடைந்தமையானது உலகளாவிய நிதியியல் நிலைமைகள் இறுக்கமாக்கப்பட்டமைக்கு வழிவகுத்ததுடன் அதன் மூலம் அது தோற்றம்பெற்று வரும் சந்தைப் பொருளாதாரங்களிலிருந்தான குறிப்பாக, இரட்டைப் பற்றாக்குறைகளைக் கொண்ட பொருளாதாரங்களின் மூலதன வெளிப்பாய்ச்சல்களுக்குக் காரணமாகியதுடன், செலாவணி வீதத்தின் மீதான அழுத்தத்தினையும் அதிகரித்தது. இலங்கை கூட, இப்பாதிப்புக்களை குறிப்பாக, 2018 ஏப்பிரல் நடுப்பகுதியிலிருந்து அனுபவித்தது. இது, நான்காம் காலாண்டுப்பகுதியில் அரசியலின் நிச்சயமற்றதன்மை மற்றும் நாட்டின் நாட்டிற்கான தரமீடல் குறைக்கப்பட்டமை என்பனவற்றினைத் தொடர்ந்து மேலும் மோசமடைந்தது. உள்நாட்டு ரீதியாக, பெயரளவு நியதிகளில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி, ஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சியை விஞ்சியமையின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை, வரலாற்றில் முதற்றடவையாக ஐ.அ.டொலர் 10 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டது. இவ்வாண்டுப்பகுதியில் பணிகளின் ஏற்றுமதிகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக

மதிப்பிடப்பட்ட போதும் வணிகப்பொருட்களின் வர்த்தக நிலுவையின் பற்றாக்குறை, மந்தடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள், உயர்வடைந்து செல்லும் வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் என்பன நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையினை மொ.உ.உற்பத்தியின் 3.2 சதவீதத்திற்கு விரிவுபடுத்தின. நிதியியல் கணக்கானது 2018இல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மட்டத்தினைப் பதிவுசெய்த அதிகரித்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளிலிருந்தும் அதேபோன்று குறிப்பாக நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் ஊடான வெளிநாட்டிலிருந்து கிடைத்த கடன்பாடுகளினூடாகவும் நன்மையடைந்தது. இவ்வபிவிருத்திகளின் இணைந்த பெறுபேறு யாதெனில் சென்மதி நிலுவையின் திரண்ட நிலுவையில் காணப்பட்ட பற்றாக்குறையாகும். 2018இல் மத்திய வங்கி, சந்தையை அடிப்படையாகக் கொண்ட செலாவணி வீதக் கொள்கையைப் பின்பற்றியதுடன் ரூபாவின் கடுமையான தேய்வினை அனுமதித்ததெனினும், குறிப்பாக, பாரிய மூலதன வெளிப்பாய்ச்சல்கள் இடம்பெற்று நியாயமற்ற ஊகங்களின் காரணமாக சந்தையில் மிகையான தளம்பல்கள் காணப்பட்ட வேளையில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தலையிட்டது. வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய வங்கியும் அரசாங்கமும் தீர்வையை அதிகரித்தமை, அளவுத் தேவைப்பாடுகளை விதித்தமை, தெரிந்தெடுக்கப்பட்ட கடன்வழங்கலின் மீது பெறுமதிக்கான கடன் விகிதத்தினை இறுக்கமாக்கியமை மற்றும் ஊர்திகளின் இறக்குமதிக்கான சலுகை உரிமப்பத்திரங்கள் மீதான நாணயக் கடிதங்களின் வழங்கலை இடைநிறுத்தியமை என்பனவற்றின் மூலம் அத்தியாவசியான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பல்வேறு வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தின. இவ்வழிமுறைகளுக்கும் உலகளாவிய நிதியியல் சந்தைகள் குறைந்தளவிற்குச் சாதகமற்றவையாக மாறியமைக்கும் பதிலிறுத்தும் விதத்தில், 2018இன் பிற்பகுதியிலும் 2019இன் தொடக்கத்திலும் சென்மதி நிலுவை மற்றும் செலாவணி வீதம் என்பன மீதான அழுத்தம் குறைந்தமையுடன் 2019இன் முதற் காலாண்டுப்பகுதியில் இலங்கை ரூபா முக்கிய நாணயங்களுக்கெதிராக உயர்வடைந்ததன் மூலம் முன்னைய ஆண்டில் அவதானிக்கப்பட்ட அளவுக்கதிகமான செலாவணி வீத உயர்வு ஓரளவிற்குச் சீர்செய்யப்பட்டது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஒழுங்குகளின் கீழ் நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான கலந்துரையாடல்கள் மீளத் தொடங்கப்பட்டமையும் பன்னாட்டு நாணய நிதியத்துடன் 2019 பெப்புருவரியில் அலுவலர்மட்ட உடன்படிக்கை எய்தப்பட்டமையும் முதலீட்டு மனோபாவத்தினை மேம்படுத்த உதவின.

ரூபாவின் கடுமையான தேய்வு மற்றும் உள்நாட்டு பெற்றோலிய விலைச் சீராக்கங்களுக்கான விலையிடல் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டமை என்பனவற்றிற்கிடையிலும் முதன்மை மற்றும் மையப் பணவீக்கங்கள் இவ்வாண்டுப்பகுதியில் தாழ்ந்த ஒற்றை இலக்க மட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டமைக்கு முன்னோக்கிய நாணயக் கொள்கை வழிமுறைகள், மேம்பட்ட உள்நாட்டு வழங்கல் நிலைமைகள் மற்றும் குறைவடைந்த கூட்டுக் கேள்வி நிலைமைகள் என்பன ஆதரவளித்தன. ஆண்டுப்பகுதியில் நிலவிய சாதகமான வானிலை நிலைமைகளின் காரணமாக 2018இன் பெரும்பாலான காலப்பகுதியில் உணவு விலைகள் வீழ்ச்சியடைந்தவிடத்து உணவு வகைகளின் விலை அசைவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் முதன்மைப் பணவீக்கம் பெருமளவிற்கு தளம்பலடைந்தது. குறிப்பாக எதிர்பார்க்கப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க

இலக்கிடல் முறைமையின் கீழ், நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கம் நடு ஒற்றை இலக்கிற்குள் சிறந்த முறையில் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவடைந்த பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் மற்றும் உண்மைப் பொருளாதார நடவடிக்கை அது இருக்க வேண்டியளவு வளர்ச்சியிலும் பார்க்கக் குறைவாக இருந்தமை என்பன துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளியினால் குறைத்தமையின் மூலம் 2018 ஏப்பிரலில் நாணய இறுக்கமாக்கல் சுழற்சிவட்டத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சமிக்ஞைகளைக் காட்டுவதற்கு மத்திய வங்கியினைத் தூண்டின. அதன் பின்னர், உள்நாட்டுப் பொருளாதாரத்தில் காணப்பட்ட குறைந்த செயலாற்றத்திற்கு மத்தியிலும் வெளிநாட்டுத் துறை மீதான தொடர்ச்சியான அழுத்தத்தினைக் கருத்திற் கொண்டு, மத்திய வங்கி ஆண்டு முழுவதும் நடுநிலையான நாணயக் கொள்கை நிலையினைப் பேணியது. இருப்பினும் கூட, குறிப்பாக 2018 செத்தெம்பரிலிருந்து உள்நாட்டுப் பணச் சந்தையில் பாரியளவிலும் விடாப்பிடியாகவும் காணப்பட்ட திரவத்தன்மைப் பற்றாக்குறை வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் பிரயோகிக்கத்தக்க நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.50 சதவீதப் புள்ளியினால் குறைத்தமையின் வாயிலாக 2018 நவெம்பரில் நிரந்தர அடிப்படையில் திரவத்தன்மையினை உட்செலுத்துவதற்கு மத்திய வங்கியை நிர்ப்பந்தித்தது. எனினும், அதேநேரம், நியதி ஒதுக்கு விகிதக் குறைப்பின் தாக்கத்தினைச் சமநிலைப்படுத்துவதற்காகவும் அதன் நடுநிலைக் கொள்கை நிலையினைப் பேணுவதற்காகவும் மத்திய வங்கி துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 75 அடிப்படைப் புள்ளிகளினாலும் துணைநில் கடன்வழங்கல் வீதத்தினை 50 அடிப்படைப் புள்ளியாலும் அதிகரித்தமையின் மூலம் கொள்கை வீத வீச்சு 100 அடிப்படைப் புள்ளிகளினால் மேலும் குறுக்கமடைந்தது. இதன்படி, 2018 இறுதியில், துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வீதமும் முறையே 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்பட்டன. 2019இன் ஆரம்பத்தில் ரூபாத் திரவத்தன்மையில் பற்றாக்குறை விடாப்பிடியாகக் காணப்பட்டமையினால் மத்திய வங்கி 2019 மார்ச் 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் 1.00 சதவீதப் புள்ளியினால் 5.00 சதவீதத்திற்குக் குறைத்துக் கொண்டது. அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி 2018இல் குறைவடைந்தது. இதற்கு வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கமடைந்தமையே காரணமாகும். எனினும், இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் உயர்ந்த பெயரளவு மற்றும் உண்மைச் சந்தை வட்டி வீதங்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்குள் 2018இல் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஒட்டுமொத்த விரிவாக்கம் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்டது.

அதேநேரம், 2018இல் இறைத் தொழிற்பாடுகள், அரசிறைத் திரட்சிப்படுத்தலில் காணப்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியிலும் உயர்ந்த ஆரம்ப மிகை மற்றும் குறைந்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை என்பனவற்றின் காரணமாக சில முன்னேற்றங்களை எடுத்துக்காட்டின. அரசு அரசிறை 2018இல் மொ.உ.உற்பத்தியின் 13.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் செலவினமும் தேறிய கடன்வழங்கலும், வீழ்ச்சியடைந்தமைக்கு ஆண்டின் இறுதிப்பகுதியில் நிலவிய அரசியல் பதட்டங்களினால் பாதிக்கப்பட்ட வரவு

செலவுத்திட்டத் தொழிற்பாடுகளின் நடைமுறைப்படுத்தல் தாமதப்பட்டமையால் குறைந்த அரசு முதலீடுகள் காரணமாக விளங்கின. குறைவடைந்த மூலதனச் செலவினமும் பொருளாதார நடவடிக்கைகள் தளர்வுவதற்குப் பங்களித்தது. நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அதிகரித்து அரசாங்கத்தின் குறைச் சேமிப்புக்களைப் பிரதிபலித்தது. அரசு அரசிறைக்கும் வட்டியல்லா செலவினத்திற்குமிடையிலான வேறுபாட்டினைக் காட்டுகின்ற ஆரம்ப நிலுவை 2017இல் மொ.உ.உற்பத்தியின் 0.02 மிகையுடன் ஒப்பிடுகையில் 2018இல் மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீத மிகையினைப் பதிவுசெய்தது. மூலதனச் செலவினத்தில் காணப்பட்ட கணிசமான குறைப்பின் விளைவாக வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2017இன் மொ.உ.உற்பத்தியின் 5.5 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உற்பத்தியின் 5.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆனால் 2018இற்கான வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.8 சதவீதம் கொண்ட இலக்கிடல் மட்டத்திலிருந்து பிறழ்வொன்று அவதானிக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் வெளிநின்ற படுகடன் 2017 இறுதியின் 76.9 சதவீதத்திலிருந்து 2018 இறுதியில் மொ.உ.உற்பத்தியின் 82.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு இவ்வாண்டுப்பகுதியில் வெளிநாட்டுப் படுகடனின் ரூபாய் பெறுமதியினைப் பாதித்த ரூபாவின் தேய்மானம், ஒப்பீட்டு ரீதியில் குறைந்த பெயரளவு மொ.உ.உற்பத்தி மற்றும் உயர்ந்த தேறிய கடன்பாடுகள் என்பன காரணங்களாக விளங்கின. தொடர்ந்துவரும் இடர்நேர்வுகளை, தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதனூடாகவும் நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாயத்தினை அறிமுகப்படுத்துவதனூடாகவும் கட்டுப்படுத்த முடியும். இது, எதிர்காலத்தில் அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சியை நோக்கிய தொடர்ச்சியான கடன்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அரசு படுகடன் கடன்பாடுகளை முகாமைப்படுத்த உதவும்.

வங்கித்தொழில் துறையின் மிதமான ஆனால் உறுதியான வளர்ச்சியின் உதவியுடன் 2018இல் நிதியியல் துறை தொடர்ந்தும் விரிவடைந்தது. எனினும், சொத்துக்களின் தரத்தில் ஏற்பட்ட ஓரளவு மோசமான தன்மை தொழிற்பாட்டுச் செலவில் ஏற்பட்ட உயர்வு மற்றும் உயர்ந்த வரிகள் என்பனவற்றின் முக்கிய காரணமாக வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மை இவ்வாண்டுப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டுப்பகுதியில் மத்திய வங்கி பாசல் III இன் தேவைப்பாடுகளை நடைமுறைப்படுத்தியமை, இலங்கைக் கணக்கீட்டு நியமம் - இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9 இனைப் பின்பற்றியமை உட்பட முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளை வலுப்படுத்தியது. அதேவேளை, சவால் நிறைந்த சூழ்நிலைக்கு மத்தியிலும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறைகள் ஓரளவு மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்ததுடன், மத்திய வங்கி இடர்ப்பாட்டிலுள்ள நிதிக் கம்பனிகளைக் கலைத்துவிடுவதற்கும் இத்துறையில் காணப்பட்ட கரிசனைகளைக் கட்டுப்படுத்துவதற்குமான வழிமுறைகளை மேற்கொண்டது. முதலீட்டாளர் மனோபாவத்தினை பாதித்த உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான மோசமான அபிவிருத்தியின் காரணமாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மோசமான செயலாற்றத்தினைக் கொண்ட இன்னொரு ஆண்டினைப் பதிவுசெய்தது.

கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை பேணிக்கொள்வதற்கான முயற்சிகளுக்கு மத்தியில் அத்தகைய தேவைப்படுகின்ற சீர்திருத்தங்கள் பிற்போடப்பட்டமை இலங்கைப் பொருளாதாரத்தினை மிதமான வளர்ச்சிப் பாதையில் தள்ளியிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கை நடுத்தர வருமான மட்டத்திற்கு உயர்ந்ததுடன் நடுத்தர வருமானப் பொறி என அழைக்கப்படுகின்ற நிலையினைத் தவிர்ப்பதன் மூலம் உயர்ந்த வருமான அந்தஸ்தினை நோக்கிய நகர்விற்கு முக்கிய விளைவுகளைக் கொண்ட கொள்கைச் சீராக்கங்களை வேண்டி நிற்கின்றது. எனினும், வளர்ச்சிக்கான தடைகளைத் தீர்த்துக்கொள்ளல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு, நேரடி முதலீடுகளைக் கவருதல் போன்ற விடயங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தல், வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைகளையும் படுகடன் மட்டங்களையும் குறைத்தல், காரணிச் சந்தைகளைச் சீர்திருத்தம் செய்தல், பொது நிர்வாகத்தினை வலுப்படுத்தல் மற்றும் சட்டவிதிகளை உறுதிப்படுத்தல் போன்றவற்றிலான தாமதங்கள் இலங்கையின் வளர்ச்சி மந்தநிலைக்குப் பங்களிப்புச் செய்துள்ள வேளையில் சக பொருளாதாரங்கள் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சீர்திருத்தங்களின் விளைவாக விரைவாக முன்னேற்றமடைந்துள்ளன. எனவே, இலங்கையை ஒரு உயர்ந்த வருமானப் பொருளாதாரமாக வெற்றிகொள்வதற்கும் பொதுமக்களின் நலன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் உற்பத்தித்திறனையும் பொருளாதாரத்தின் செயற்றிறனையும் மையமாகக் கொண்டு தேவைப்படுகின்ற அமைப்பியல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் தொடர்ச்சியான தாழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணங்களை நிவர்த்திசெய்வது இன்றியமையாததாகும். இத்தகைய பின்னணியில் வணிகப்பொருள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களை மேம்படுத்துவதற்குமான தேசிய ஏற்றுமதி உபாயம் மற்றும் புதிய வர்த்தக கொள்கை, இறை ஒழுங்குகள் மற்றும் படுகடன் உறுதிப்பாட்டினை மேம்படுத்தும் விதத்தில் இறைத்திரட்சி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நீடித்துநிலைத்திருக்கும் விலை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக 2020 அளவில் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பண இலக்கிடலைப் பின்பற்றுவதை நோக்கி மத்திய வங்கியின் நகர்வு என்பனவற்றை உள்ளடக்கிய ஏற்கனவே நடைமுறையில் உள்ள சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை விரைவுபடுத்துவதற்கு அனைத்து ஆர்வலர்களும் ஒன்றுதிரண்ட முயற்சியை மேற்கொள்வது இன்றியமையாததாகும். இச்சீர்திருத்தங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொருளாதாரத் தோற்றப்பாட்டினை மேம்படுத்துவது மற்றும் இந்து சமுத்திரத்தின் உபாயம் மிக்க அமைவிடத்தில் நாடு அமைவு பெற்றுள்ளமையினையும் பரிசீலனையில் கொண்டு முதலீட்டிற்கான உயர் தன்மை கொண்ட நாடென்ற முறையில் அதன் செழிப்புமிக்க தன்மையினை மேம்படுத்துவதற்கு மட்டுமன்றி, அதன் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தினையும் அதன் மக்களின் வாழ்வினது தரத்தையும் மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததாக இருக்கும். இலங்கை நடுத்தர காலத்தில் ஒரு உயர்ந்ததும் நிலைத்து நிற்கக்கூடியதுமான வளர்ச்சியை நோக்கி முன்னேறவும் பல தசாப்தங்களிற்கு முன்னர் இலங்கைக்கு பின்னாகலிருந்த நாடுகளினை எட்டிப்பிடிக்கவும் வேண்டுமாயின் நாடு இத்தகைய சீர்திருத்தங்களை மேலும் பிற்போட முடியாது.

பேரண்டப் பொருளாதார செயலாற்றம் (2014-2018)

குறிகாட்டி	அலகு	2014	2015	2016	2017 (அ)	2018 (ஆ)
உண்மைத்துறை (இ)						
உண்மை மொ.உ.உ. வளர்ச்சி	%	5.0	5.0	4.5 (அ)	3.4 (ஆ)	3.2
நடைமுறை சந்தை விலையில் மொ.உ.உ.	ரூபில்	10,361	10,951	11,996 (அ)	13,418 (ஆ)	14,450
தலைக்குரிய மொ.உ.உ. (#)	ஐ.அ.டொ.	3,819	3,842	3,886 (அ)	4,104 (ஆ)	4,102
வெளிநாட்டுத்துறை						
வர்த்தக நிலுவை (இ)	மொ.உ.உ. இன் %	-10.4	-10.4	-10.8 (அ)	-10.9	-11.6
நடைமுறை கணக்கு நிலுவை (இ)	மொ.உ.உ. இன் %	-2.5	-2.3	-2.1	-2.6	-3.2
திரண்ட நிலுவை	ஐ.அ.டொ.யில்	1,369	-1,489	-500	2,068	-1,103
வெளிநாட்டு அலுவலர்சார் ஒதுக்குகள்	ஐ.அ.டொ.யில்	8,208	7,304	6,019	7,959	6,919
இறைத்துறை (இ) (உ)						
நடைமுறை கணக்கு நிலுவை	மொ.உ.உ. இன் %	-1.2	-2.3	-0.6	-0.7	-1.2
முதன்மை நிலுவை	மொ.உ.உ. இன் %	-1.5	-2.9	-0.2	0.02	0.6
திரண்ட நிலுவை	மொ.உ.உ. இன் %	-5.7	-7.6	-5.3	-5.5	-5.3
மத்திய அரசு படுகடன்	மொ.உ.உ. இன் %	71.3	77.7	78.3	76.9	82.9
நாணயத்துறை மற்றும் பணவீக்கம்						
விரிந்த பண வளர்ச்சி (M ₁) (ஊ)	%	13.4	17.8	18.4	16.7	13.0
தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சி (M ₂ இல்)(அ)(ஊ)	%	8.6	25.0	21.6	14.7	15.9
ஆண்டுச்சாராசரிப் பணவீக்கம் (எ)	%	3.3	2.2	4.0	6.6	4.3

(அ) திருத்தப்பட்டது
 (ஆ) தற்காலிகமானது
 (இ) தரவாது தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2010 தள ஆண்டை அடிப்படையாகக் கொண்ட மொ.உ.உ. மதிப்பீடுகள் அடிப்படையாகக் கொண்டது
 (#) அண்மைய குடித்தொகை எண்ணிக்கைகளுடன் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள்
 (உ) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2019 மார்ச்சு 19 கிடைக்கப்பெற்ற 2016 மற்றும் 2017ற்கான திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையிலானவை
 (ஊ) ஆண்டிறுதி பெறுமதிகளின் அடிப்படையிலான ஆண்டுக்கானது வளர்ச்சி
 (எ) 2014 வரைபின்ன தரவுகள் கொடு.வி.க (2006/07=100) அடிப்படையாக கொண்டதுடன் 2015ற்குப் பின்னரான தரவுகள் கொ.வி.க. (2013=100) அடிப்படையாகக் கொண்டவை

மூலக்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நிதி அமைச்சு இலங்கை மத்திய வங்கி


நடுத்தரகால பேரண்டப்பொருளாதாரக் கட்டமைப்பு (அ)

குறிகாட்டி	அலகு	2017 (ஆ)	2018 (இ)	ஏரிவுகள்				
				2019	2020	2021	2022	2023
உண்மைத்துறை (#)								
உண்மை மொ.உ.உ. வளர்ச்சி	%	3.4 (இ)	3.2	4.0	4.5	5.0	5.0	5.0
நடைமுறைச் சந்தை விலைகளில் மொ.உ.உ.	ரூபில்	13,418 (இ)	14,450	15,855	17,389	19,170	21,131	23,297
தலைக்குரிய மொ.உ.உ.	ஐ.அ.டொ.	4,104 (இ)(ஊ)	4,102	4,001	4,262	4,530	4,816	5,122
மொத்த முதலீடு	மொ.உ.உ. இன் %	28.8 (இ)(ஊ)	28.6	29.1	29.6	30.1	30.6	31.1
உள்நாட்டு சேமிப்புகள்	மொ.உ.உ. இன் %	21.7 (இ)(ஊ)	21.2	22.9	23.9	25.1	26.7	28.4
தேசிய சேமிப்புகள்	மொ.உ.உ. இன் %	26.2 (இ)(ஊ)	25.4	26.8	27.5	28.1	28.8	30.1
வெளிநாட்டுத்துறை								
வர்த்தக இடைவெளி (#)	மொ.உ.உ. இன் %	-10.9	-11.6	-11.6	-11.5	-11.2	-10.6	-9.9
ஏற்றுமதிகள்	ஐ.அ.டொ.யில்	11,360	11,890	12,935	14,075	15,390	16,875	18,557
இறக்குமதிகள்	ஐ.அ.டொ.யில்	20,980	22,233	23,070	24,825	26,620	28,250	29,891
நடைமுறை கணக்கு நிலுவை (#)	மொ.உ.உ. இன் %	-2.6	-3.2	-2.3	-2.1	-2.0	-1.8	-1.0
வெளிநாட்டு அலுவலர்சார் ஒதுக்குகள்	இறக்குமதி மாதங்கள்	4.6	3.7	4.1	4.3	4.5	4.7	4.8
இறைத்துறை (#) (எ)								
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	மொ.உ.உ. இன் %	13.7 (ஏ)	13.4	15.1	16.1	16.8	17.0	17.5
செல்வீணம் மற்றும் தேரிய கூன் வடிவங்கள்	மொ.உ.உ. இன் %	19.2 (ஏ)	18.6	19.5	19.6	20.3	20.5	20.7
நடைமுறை கணக்கு நிலுவை	மொ.உ.உ. இன் %	-0.7 (ஏ)	-1.2	0.2	1.1	1.7	1.8	2.2
முதன்மை நிலுவை	மொ.உ.உ. இன் %	0.02 (ஏ)	0.6	1.5	2.4	2.5	2.5	2.8
திரண்ட வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை	மொ.உ.உ. இன் %	-5.5 (ஏ)	-5.3	-4.4	-3.5	-3.5	-3.5	-3.2
மத்திய அரசு படுகடன்	மொ.உ.உ. இன் %	76.9 (ஏ)	82.9	82.6	81.0	75.0	72.0	70.0
நாணயத் துறை மற்றும் பணவீக்கம்								
விரிந்த பண வளர்ச்சி (M ₁) (ஐ)	%	16.7	13.0	12.0	12.5	12.5	12.5	12.5
தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சி (M ₂ இல்) (ஐ)	%	14.7	15.9	13.5	13.3	13.7	13.6	13.5
ஆண்டுச்சாராசரிப் பணவீக்கம் (ஏ)	%	6.6	4.3	4.8	5.0	5.0	5.0	5.0


(அ) 2019 மார்ச்சு வரை கிடைக்கத்தக்கதாகவிருந்த தகவல்களை அடிப்படையாக கொண்டது
 (ஆ) திருத்தப்பட்டது
 (இ) தற்காலிகமானது
 (#) தரவாது தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (2010 தள ஆண்டை அடிப்படையாகக்) கொண்ட மொ.உ.உ. மதிப்பீடுகள் அடிப்படையாகக் கொண்டது
 (உ) அண்மைய குடித்தொகை எண்ணிக்கைகளுடன் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள்
 (ஊ) 2017இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்த முதலீடு, உள்நாட்டு சேமிப்புகள் மற்றும் தேசிய சேமிப்புகள் என்பவற்றை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முறையே 36.5%, 29.3% மற்றும் 33.9% ஆக திருத்தியது
 (எ) நடுத்தர கால இறைக் கட்டமைப்பானது 2019இன் மூன்றாம் காலாண்டில் திருத்தப்படும்
 (ஏ) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2019 மார்ச்சு 19இல் தரப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையில் திருத்தப்பட்டவை 2017இற்கான பயன்படுத்தப்பட்டுள்ளனது
 (ஐ) ஆண்டிறுதி பெறுமதிகளின் அடிப்படையிலான ஆண்டுக்கானது வளர்ச்சி
 (ஐ) கொடு.வி.க. (2013=100) அடிப்படையிலானது

மூலக்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நிதி அமைச்சு இலங்கை மத்திய வங்கி


மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு நடவடிக்கை வாரியான பங்களிப்பு




சேமிப்புகள், முதலீடு மற்றும் சேமிப்பு-முதலீடு இடைவெளி (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக)




தொழிலின்மை வீதம்



முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்காண்டு)




சென்மதி நிலுவை




உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் செலாவணி வீதமும் மத்திய வங்கியின் தலையீடும்




இறைத்துறை திரட்டு
(மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக)




மத்திய அரசு படுகன்
(மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக)



துணைநிலை வித வீச்சு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி விதங்கள்



விரிந்த பண வளர்ச்சி மற்றும் பங்களிப்பு




தனியார் துறைக்கு வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடன்



மத்திய வங்கி ஆண்டறிக்கை 2018இலிருந்தான விளக்கப்படங்கள்

தேசிய வெளியீடு, செலவினம் மற்றும் வருமானம் என்பவற்றின் நிழற்படம் - 2018



பொதுக் கல்வியை முன்னேற்றும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் சீர்த்திருத்தங்கள் 2018 காலப்பகுதியில் தொடர்ந்தன.

கல்வித்துறை மீதான அரசாங்க செலவினம் 2018இல் ரூ.267.6 பில்லியனிற்கு அதிகரித்தது

கல்வித்துறை மீதான குடியிருப்பாளர் நுகர்வு 9.8% இனால் 2018இல் ரூ.118.9 பில்லியனிற்கு அதிகரித்தது

ஆரம்பப் பாடசாலைகளுக்கான அனுமதி விகிதம் 2017இன் 93.9 உடன் ஒப்பீடுகையில் 2018இல் 91.8 ஆகக் காணப்பட்டது*

இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கான அனுமதி விகிதம் 2017இன் 95.8 உடன் ஒப்பீடுகையில் 2018இல் 93.5 ஆகக் காணப்பட்டது*

2017 இல் கல்வியறிவு வீதம்



பொதுக் கல்வி
மாணவர் ஆசிரியர் விகிதம் ஏனைய பாடசாலைகள்*
அரசாங்க பாடசாலைகள் 17 15

4.2 பில்லியன் 199 ஆயிரம்

அரசாங்க பாடசாலைகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை*
ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை*

பல்கலைக்கழகங்களில்
மாணவர் எண்ணிக்கை

94,681 61,150

பல்கலைக் கழகங்களில் மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்விகளில் 24,453 திறந்த பல்கலைக்கழகங்களில் 3,633 ஏனைய உயர் கல்வி நிலையங்களில்**

அரசாங்கம் சுகாதாரத் துறையினை விரிவுபடுத்துவதற்கான அதன் முயற்சிகளை 2018 காலத்திலும் தொடர்ந்து.

வைத்தியர்களின் எண்ணிக்கை
20,947
ஒவ்வொரு 1,035 நபர்களுக்கும் 1 வைத்தியர்***



தாதிகளின் எண்ணிக்கை
36,165
ஒவ்வொரு 599 நபர்களுக்கும் 1 தாதி***

அரசு வைத்திய சாலைகளின் எண்ணிக்கை 613

சுகாதாரப் பணியினை வழங்குவதில் தனியார் துறை தொடர்ந்தும் முக்கிய பங்கொன்றினை வகிக்கின்றது



பதிவு செய்யப்பட்ட தனியார் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 200

மருத்துவமனைகள் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை

பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவமனைகள் எண்ணிக்கை 109




பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் எண்ணிக்கை 25,431


தனியார் 5,120



* சமீபத்தே பாடசாலைகள் நிலைமை
** பல்கலைக்கழக மாணவர்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் வருகின்ற நிறுவனங்கள்
*** அரசாங்கம்




தொழிற்சந்தை நிழற்படம் - 2018



வெளிநாட்டுத் துறையின் நிழற்படம்


இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகள் இரண்டினாலும் 2018இல் கணிசமான அழுத்தத்திற்கு முகங்கொடுத்தது

வர்த்தகப் பற்றாக்குறை 2018இல் விரிவடைந்தது



ஏற்றுமதியின் சாதகமான வளர்ச்சிக்கு புறம்பான உந்து ஊர்திகள், எரிபொருள் மற்றும் தங்கம் மீதான இறக்குமதி செலவினங்கள் 2018இன் முதல் மூன்று காலாண்டுகளில் வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவடைதலுக்கு இட்டுச் சென்றன

நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையின் விரிவடைதலுக்கு இட்டுச் சென்றது



நிதியியல் கணக்கு கணிசமான உட்பாய்ச்சல்களை பெற்றுக்கொண்ட வேளையில்



இதன் விளைவான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகள் 2019இன் ஆரம்பத்தில் வெளிநாட்டுத் துறையினை வலுப்படுத்தியது


இறக்குமதிகளை உறுதிப்படுத்துவதற்கும் செலாவணி வீதத்தின் அழுத்தத்தினை குறைப்பதற்கும் பல்வேறு கொள்கை வழிமுறைகள் பின்பற்றப்பட்டன...

இந்த உபவிருத்திகள் வெளிநாட்டுத் துறையினை அழுத்தத்தினை இலகப்படுத்தி 2019 மார்ச்சு இறுதியளவில் இலங்கை ரூபாவின் குறிப்பிடத்தக்க பெறுமதி உயர்விற்கு வழிவகுத்தது.




...உந்து ஊர்திகள் மற்றும் தங்க இறக்குமதிகளை கணிசமான அளவு குறைத்து 2018இன் இறுதியிலும் 2019இன் ஆரம்பத்திலும் வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்கு வழிவகுத்தது.


2018 - இறைத்திரட்சி கலப்பு செயலாற்றத்தை வெளிக்காட்டியது



2019 - வரவு செலவு திட்டம்




நடுத்தரகால இலக்குகள் சவாலனவையாக உள்ளன



(ஆ) நடுத்தரகால இறைக் கட்டமைப்பானது 2019 மூன்றாம் காலாண்டுப் பகுதியில் திருத்தியமைக்கப்படும்

நாணயத் துறையின் நிழற்படம்



நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க செயன்முறை மேற்கொள்ளப்பட்டது. 2020 அளவில் நெகிழ்ச்சி தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல



நிதியியல் துறையின் சொத்து உள்ளமைப்பு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட குறிக்காட்டிகள்

